



சிவமயம்.

ஏகவிருத்தபாரதம்.

ஏகவிருத்தராமாயணம்.

ஏகவிருத்தபாகவதம்.

ராவணன் செய்த

சிவத்தோத்திரம்.

விநோதசித்திரவினுவுத்தரக்கவிகள்.

இங்கு

மாலிப்பாமி

ஸ்ரீமான். ஆ. முத்துத்தம்பிப்பிளையவர்கள்  
கௌவிப்படி

குன்றுகம்

அ. குமாரசுவாமிப்பிளையால்

மொழிபெயர்த்தியற்றி

கொக்குவில்

சோதிடப்பிரகாஷயந்திரசாலையில்  
பதிப்பிக்கப்பட்டது.



துர்முகிஞா கார்த்திகைமுரீ.



### காப்பு வெண்பா.

பாநகளுச் சரமகதை பாக வதக்கானதை  
ஆரியத்தொவ வோர்கவியா ஸன்றுரைத்தார்—சேவவைய  
சூன்று மொழிபெயர்த்து மூன்றுக்கு யாலுரைக்க  
யான்றுதிப்பே ஜினங்கரணை யிங்கு.



### ஏக விருத்த பாரதம்.



ஐஷ்வர்யா நூறு துவர்க டோற்ற மரக்குமா வினையும் வேதல்,  
கைவரு சூதிற் ரேஷல்வி கானகஞ் சௌல்வி ராடன்  
நேய்வங்கல விட்டில வாழ்க்கை நிகழ்சிரை மீட்டல் போர்க்கு  
மேய்வெளி தூது நூறு விரர்சா வைவர் வாழ்வே.




### ஏகவிருத்த ராமாயணம்.



தாதைபார் சொல்வடவிர ராமன் போதல்  
சாாக்துளபொன் மாணை ஜூமா ரீசா சாதல்  
சிதையார் பிரிவெ நுவை மரணம் பானு  
சேபொடுநட்டுக்கோடல் வாளி விடல்  
ஒத்தோக் கடற்பரப்பை யனுமன் ரூணடல  
உயரிலங்கை ககரெரியால வேகக் காளாடல்  
பாதகரா மரக்கரெலா மடியாத் தாக்கல  
பாக்கியா மாயணசீர்க் காதை யீதே.



### ஏகவிருத்தபாகவதம்.



தேவகி வயிற்றிற் கண்ணன் றிருவவ தாரஞ் சேரி  
போய்வளர்க் திதென் மாயப் பூதணை மரணம் வெற்பா  
லாவினங் காத்தல் கஞ்ச னழிவுநூற் துவர்க ளான  
மேவலர் மடித லைவர் சீற்றிருக் குலகம் போற்றல.



## சிவத்தோத்திரம்.

காப்பு வெண்பா.

ஆரியத்திற் தென்னிலங்கை யாரரசன் சொன்னதுதிச்  
சாராங் திரட்டித் தமிழ்க்கலியாற்—சீரியர்கள்  
பார்க்கும் பேரருட்டுப் பகரக் கருணைமதக்  
கார்க்குஞ் சரமுகத்தோன் காப்பு.

நால்.

கங்கை மாநதி சடையெனுங் கடாகமீ தகைச்சு  
தங்க வைத்திடுங் சடவுளே தகதகென் தெரியும்  
அங்கி தேத்திர சந்திர சேகர வடியேற்  
இங்கு வேண்டுமாற் கணக்தொறு விளைவினைக் திருக்கை. (ஏ)

இமய நங்கினி யம்பிகை சாம்பவி யிருமுச்  
சமய நாயகி யாடவின் மனமகிழ் சகாய  
திமிர ஆழகம் நருட்கண திகம்பர வுனக்கே  
அமைய வேண்டுமா வெனக்குள விருப்பமா னதுவே. (ஒ)

பகைக்கை மாழுகன் ரேஷுரி போர்த்திடும் பகவா  
அனற்பொ றிக்கனுன் மன்மத னீறுபட்ட டழியச்  
சினக்குஞ் சேவக கபாலிமா தேவசின் சகாயம்  
எனக்கு வேண்டுமாற் பிறர்துணை யாவது மிலையே. (ஃ)

ந மாலையிற் கட்டிய சடாதர நவீன  
மக ரூடிய \* கடையுவா விரவுள் விருள்போ  
ரகுங் கந்தர செகதல துரக்தர வகக  
ர நாயக மங்கலம் பெருக்குக வெனக்கே. (ஈ)

தந்த ராந்தகா ரோற்பல சுமனச கள்சன்  
தந்த சேய்மகாங் தகபவாங் தகசரர்ப் பகைத்த  
அந்த காந்தக மூப்புராங் தகபொரு மசரச்  
சிந்து ராந்தமா ராந்தகா சிவசிவ நமவே. (உ)

சடையின் மேவிய பாம்புரிக் காற்றினுற் றழைத்து  
நிடல மேலெழு கனற்கனு திமிட்குமி நீகழ்ச்சி  
யுடைய மத்தை துங்கமங் கலத்தொளி யொருவா  
நடன காரண வெற்றியெற் கருளுக யெக்தெ. (ஊ)

ஒடு பொன்மணி யிவற்றினு முறவினர் பகைவர்  
தேடு மன்னவர் நாட்டுஜா ரிவரினுஞ் சிறப்பு

தீடு பஞ்சலோ பாறையென் நிவற்றினு சிகராபக்  
கூடு கன்மதி யென்றுகொல் வணங்குவேன் குருவே. (ஏ)

அரச நேர்மகன் ரூழவரு கல்கையாற் றயலே  
விரச காட்டகத் துறைக்குதுன் மதியெலாம் விடுத்துச்  
சிரசி வஞ்சலி தரித்துான் சிவசிவ வென்று  
பாசி பேசகம் பெறுவதைக் காலமோ பரனே. (ஏ)

ஏதக் தீர்த்தரு ணையக போற்றிவா னிமய  
மாது நாயக போற்றிசா னவியெனு மகட்கு  
மாதி நாயக போற்றிபே ரன்பினர்க் கருளும்  
பாத தாமரை மறக்கிலேன் பரசிவப் பொருளே. (ஏ)

இலங்கை மன்னவ னிராவணன் பண்டைா னிறையோன்  
பலங்க னிந்திடத் தான்பரி துதியிது பழத்தோர்  
துலங்கு கன்மக வாதிய சுகங்களுக் தூய  
நலங்கோன் முத்தியும் பெறுவரென் நிறுதியி னவின்றுன். (ஏ)



## வினைதசித்திர வினைவுத்தரக்கவிகள்.

—:0:—

### வியவ்ஸதசமவ்ஸதசாதி.

அது தனித்து னின்று உத்தரமான சொற்களே ஒருங்கு  
கூடின்றும் உத்தரமாகப் பாடுவது.

வெண்பா.

நீரின் பேபரென்னை னின்முதலை னாமமெது  
சாருஞ் சிராமங் தானென்னை—சீரிப்தோர்  
மெப்பூச்சின் பேரென் வியத்த சமத்தமா  
யப்பேர் கொடுத்தா ரதநீரு. (க)

இங்கே உத்தரம்—அங்கராகம்.

க. நீரின் பெயர்—அம்.

உ. முதலை ,,, கரா.

ந. சிரம் ,,, கம்.

ஏ. மெப்பூச்சி ,,, அங்கராகம்.



## ஓ ச ச ச வி.

அது நீண்டகவியில் வினாவும் மகச் சிறியசொல்லில்  
விடையும்வரப் பாடுவது.

கட்டளைக்கல்பா.

வெய்ய தரனவர் தெவ்வுகா ராயனன்

வேக மேவிய பன்றி வழிவினுற்

றுப்பு தெண்டிரை மேலெடுத் திட்டதென

தூய தேவுல கோர்க்கடைக் தற்றைகாள்

ஜய பாற்கடற் பெற்றெடுத் திட்டதென்

அல்ல தர்ச்சனை யோமதிப் பேரெவை

வைய மாண்ட தசரதன் மாமகன

வருந்த நீசன் கவாங்தவள் யாவளே.

(2)

உத்தரம்—பூசலை.

க-ம் வினாவுக்கு விடை, பூ —பூமி.

உ-ம் „ „ சுதை —அமிரதம்.

ந-ம் „ „ சு —பூசை.

ச-ம் „ „ சுதை —ஒருமாதம்.

இ-ம் „ „ பூசைதை—சுதை. பூ—பூமி. சுதை-மகள்.

## சகெளாதுக்காதி.

அது குறட்கவியில் வினாவும் பல எழுத்துகளால் நீண்ட  
சொல்லில் விடையும் வரப் பாடுவது.

குறள்வென்பா.

நேடுதலென்னளோற்று நீக்கி யடைபெருமை

கட்டுறவு மைதுனமென் கூறு.

(ஏ)

உத்தரம்—இலைப்புரைக்கிளைத்தல்.

க. இலைப்புரைக்கிளைத்தல்—தேடுதல். (ஈந். கன, கசுரு.)

உ. இலை — அடை.

ந. புரை — பெருமை.

ச. கிளை — உறவு.

இ. தல் — மைதுனம்.

## பிரச்சினேநுத்தரம்.

அது வினாவுமைக்க பாகத்திலே விடையும்மைந்து  
மறைக்குகிட-க்கப் பாடுவது.

வெண்பா.

கங்கை தரித்திருக்தார் காமர் சடராடவியிற்கு  
ந்தங்குவதென் தொண்டர் தமக்கவர்தா—மிங்கலைச்  
செய்வதுவென் கட்சேவிகள் சோந்தவருக் கெவ்வாரும்  
இவ்வினாவி லுத்தரமு மேண். (ச)

இன். கம் கை தரித்து இருக்தார் - தலையோட்டினைக் கையிலே  
தரித்து யாகித்தவராகிய சிவனுடைய—

உத்தரம்.

க. கங்கை. உ. தரித்திரம்—வறுமை. ர. தார்—மாலை.

### கதிதாபநுதி.

அது வேறு பொருளியைப்பினுலே வினாவணர்த்துஞ் சொல்லிற்குளே  
விடை மறைக்குகிடக்கு அரிதுணரப் பாடுவது.

வெண்பா.

யாது விசிசாறுக் கெப்துபரி யாயபதம்  
எது பெயரு ஸிடிகுறிபல்—லாததுதான்  
ஆரிருந்தார் தேரரனுக் காய்ந்தகந் தாபநுகி  
யாரு முனர்க வினிது. (இ)

உத்தரம்.

க. யாது	—	அரக்கன். (சேதுபு, சேதுமாதவ, 500.)
உ. எது	—	காரணப்பெயர்.
ங. ஆர்	—	ஆக்தி.
ஈ. ஆர்	—	பூரி.

### விடமசாதி.

அஃது உத்தரத்திலே வேண்டும் எழுத்தை வீலக்குதலி  
ஞலே வேறுத்தாம் வரப் பாடுவது.

வெண்பா.

ஆஞ்சிரின் பேரென்னை யாண்மாளின் பேரென்னை  
பேரா திறங்கு பெபர்க்குடிலை—கூருவதீன்  
நாமமென்ன நீரென்னை நங்னீர்த் திரையென்னை  
தோமில் விடயமெனச் சொல். (ஈ)

உத்தரம்—கமலை.

## வினாத்திர வினாவுத்தரக்கலைகள்.

- ச. கமல் — திருவாரூர்.  
 உ. கலை — ஆண்மான்.  
 ந. மலை  
 ச. கம் — நீர்.  
 ஞ. அலை — திரை.



### வர்ணேத்தரம்.

அது தலைத்தனி எழுத்தாகப் பிரிக்கு உத்தரமாகப் பாடுவது.

வெண்பா.

நாரணனு மார்புறையும் நாய்கியார் வன்மைதனக்  
 கோரெழுத்துப் பேரென்ன வோதுதெய்வப்—பேரென்னை  
 புள்ளுணர்த்து நாமமென்ன பொல்லாத ராவணனுற்  
 கொள்ளப்பட்ட டாலேவளோ கூறு. (ஏ)

உத்தரம்—சிதாதேவி.

- க. சி — இங்குவி.  
 உ. தா — வலிமை.  
 ந. தே — தெய்வம்.  
 ச. வி — பறவை. (இரு. மீட். சா. பா.)  
 ஞ. சிதாதேவி.



### சிருங்கலாசாதி.

அஃது உத்தரமாய்கின்ற ஒரு சொல்லின் இறுதி எழுத்துப்  
 பின்வரும் உத்தரத்தின் முதலெழுத்தாகவும், அதன் இறுதி எழுத்தே  
 அடுத்த உத்தரத்தின் முதலெழுத்தாகவும் வந்து இங்ஙனமே சங்கிலி  
 போலத் தொடராகப் பாடுவது. சிருங்கலை—சங்கிலி.

வெண்பா.

மாதருசின் கோம்பென்னை மாகைசெகாண்டோன்பெயரென்  
 ஒதியதோர் வேட்டையென் னார்த்திபெயர்—யாதரக்கர்  
 தாக்கு கெடும்போரிற் ரூசரதி வாகனமென்  
 யாக்குஞ் சிருங்கலையா வெங்க. (ஏ)

உத்தரம்—சாகாமிருக்யானம்.

- க. சாகா — மரக்கொம்பு. (இராமா. சங். ஊர். அ.ஏ.)  
 உ. காமி — ஆஸமிக்கோன்.  
 ந. மிருக்யா — கேட்டை.  
 ச. யானம் — ஊர்தி.  
 சாகாமிருக்யானம்— குருக்குஷாகனம்.



### நாகபாசசாதி.

அஃது ஏழுத்துகள் இடைவிட்டு இருபக்கத்திலும் நாகபாசம் போலத் தழுவியும் இது முதலெழுத்துக்களுள் யாதாயிலுங் கெட்டும் மாலைமாற்றுகியும் முறை முறையே உத்தரமாகப் பாடுவது.

வென்பா.

வேத முதல்வன் விழுப்பெயரை எக்கடவுள் காதங்பே ரவவிருவர் காதலமர்—ஓர்தலப்பேர் தேவ வைனிரவு சேர்மதிப்பேர் பின்மதுவின் மாவருடப் பேரென்னே மற்று. (க)

உத்தரம்—வைகாசிமாரி.

க.	காமரி	—	சிவன்.
உ.	சிவை	—	உமாதேவி.
ங.	காசி	—	ஒரு சிவஸ்தலம்.
ஃ.	மாசி	—	ஒருமாதம்.
ஞ.	வைகாசிமாரி—	—	வைகாசிமழை.

— — —

### நாகபாச பேதம்.

கட்டளைக்கலித்துறை.

நெற்றிக் குறியொடு மல்லிகை நாமமென் ணீளரிசெஞ் சுற்றுக் கிளரு மகளா ரவட்குமுன் னுற்றவளார் மற்றுப் பிரைன் பிதாவவன் மாவளி மாட்டடையப் பெற்றுப் புரங்தவள் பீபரவை யுத்தரம் பேசுகவே. (க)

உத்தரம்—திலகமாலத்தி.

	ந	
ந		
	ந	

- |    |        |   |  |
|----|--------|---|--|
| க. | திலகம் | — | நெற்றிக்குறி.                                  |
| உ. | மாலதி  | — | மஸ்விகை,                                       |
| ங. | மா     | — | இலக்குயி.                                      |
| ஃ. | கலதி   | — | முதேவி. (நடவடிக்கை மூன்றுமிறுதினின்ற வாசிக்க.) |
| ஞ. | க      | — | பிரமன்.  |
| ஈ. | மால்   | — | விட்டுணு. (யேலே ஸின்று கீழே வாசிக்க.)          |
| எ. | அதிதி  | — | வாமனன்றுய். (நடவடிக்கை மூதல் வாசிக்க.)         |

### சொத்திரசாதி.

அஃது உத்தரமாய் நின்ற சொற்களைல்லான் கேர்த்து  
ஓரிலக்கண சூத்திரமாய்வரப் பாடுவது.

வெண்பா.

வன்மையனர் சொல்லரிய மாவில்லாப் போதொளிக்கர்  
அளைவிளி யாகியிடை யங்கொழித்துச்—சொன்னதும்  
மற்றொலைதொல காப்பியத்தென் மன்னுமூரிச் சொல்லுணர்த்துஞ்  
விற்குவது தோகுத் திரம. (கக)

உத்தரம்—மல்லல்வளனே. (தொல். உரி.)

க. மஸ்	—	வன்மை.
உ. அல்	—	இரா.
ஈ. வன்	—	கர்.
ஏ. அனே	—	அன்னே.

---

### மத்தியவர்த்தமானுக்கரசாதி.

அது சில எழுத்துகளை இடையிற் சேர்த்தலால் வேறே  
ருத்தரமாக வரப் பாடுவது.

வெண்பா.

தம்பியுடன் கானகம்போய்ச் சாலகடங் கடரை  
அம்புவிலிற் பூட்டி யழித்தவனுர்—இம்பரீவன்  
கோல மனையாளோக் கொண்டுசென்றேன் யார்க்குவி  
ஞுலமுத்துச் சேர்த்து கவில். (க2)

உத்தரம்.

க. இராமன்.
உ. இராக்கதர்மன்—இராவனன்.

---

### கதப்பிரத்தியாகதசாதி.

அஃது உத்தரமாய்வின்ற சொல்லே மாலை மாற்றுக இறுதியினி  
ன்று வாசிக்கப்பட்டுப் பின்னும் உத்தரமாகப் பாடுவது. இரண்டு  
சொல்லே புள்ளியோல நீளமுங் குறுக்குமாக வரையப்பட்டு இரண்  
டுக்கும் நடுவெழுக்கு ஒன்றுக்கும், அவ்விரண்டும் இறுதியினின்று  
வாசிக்கப்பட்டுப் பின்னிரண்டு சொல்லாகவும் வரப்பாடுவதும் கதப்பி  
ரத்தியாகத சாதியுள் ஒன்று. கதம்—போதல். பிரத்தியாகதம்—  
திருப்பிவருதல். இதனைத் தமிழ்நூலர் மாலைமாற்று என்பர்.

கட்டளைக் கல்துறை.

சீதை யேயென வள்ளியை சீன்று திகழ்த்துளதென்  
ராதோ பிறப்பி னிழிந்தது வேத னிடம்வடிகன்  
கோதா ரகங்கை யுடனே கவர்த்ததென் கூற்றுக்கத்த  
மாதேவ ஞேட்டுவ தன்ப ரிடத்தினின் மற்றெதுவே. (கக)

உத்தரம்.

- க. மிருகி — பெண்மான்.
- உ. சிருமி — புது.
- ங. குருதி — இரத்தம்.
- ஈ. திருகு — மாறுபாடு.

	இ	
மி	ரு	கி
	கு	



காகபாதசாதி.

காகத்தின் பாதம்போல அமைக்கப்பட்ட சித்திரதளத்திலே  
அழுத்துகள்வின்று முறையே உத்தசமாகப் பாடுவது.

அதற்கு அறை மூன்று. நடுவெற நீண்டு காகத்  
தின் மேற்பதம்போலிருக்கும். அதன்கண்  
ணின்ற எழுத்துகளே மூன்றுக்கும்  
முற்பாகமாகும்.

கட்டளைக் கல்துறை.


வெய்ய விராவணி போரிற் பினிக்க விடுத்துளதென்  
ஸசய முருவிய வேலோற்கு முன்மணைத் தையலெவள்  
வைய மற்குளை யெங்கு னழைத்திடும் வாளரவின்  
பையுள தெப்பொருள் பார்ப்பதி பேரென் பகருகவே. (கந)

உத்தரம்.

- க. நாகபாசம் — இந்திரசித்துவிடுத்தது.
- உ. நாகதனையை — தெய்வயானை.
- ங. நாகர — அறிஞ!
- ஈ. மணி — இரத்தினம்.
- இ. நாகரமணி — பார்ப்பதி.



### காகபாதபந்தம்.



### அட்டதளபதுமபந்தம்.

எட்டதழ்த்தாமரை வழிவமாக வரையப்பட்ட சித்திரத்தின்  
பொருட்டாகிய கடுவில்ளின் எழுத்தே எட்டு விடை  
க்கும் முதலெழுத்தாய்வரப் பாடுவது.

கட்டளைக் கலித்துறை.

வண்மை தருக்கொரு சித்தி கலிங்கு வரமுனியாழ்  
தென்மலை மன்ன னகரி யருச்சனங் தேநெவம  
என்னுமி வற்றின் பரிபாய காமமென் யானெபரி  
மன்னவன் பேரென் பதும தளத்திடை வைத்துரையே (கரு)


உத்தரம்.

க. மதுகை	—	வண்மை.
உ. மதம்	—	தருக்கு.
ஈ. மகிமா	—	ஒருசித்தி.
ச. மதகு	—	கலிங்கு.
இ. மகதி	—	நாரதன்யாழ்.
ஏ. மதுரை	—	பாண்டியனகர்.
ஏ. மருது	—	அருச்சனம்.
அ. மதிரை	—	நெவம்.

இவற்றின் இறுதி எழுத்துகளீக் கூட்டிவாசிக்கப் பின்னேய  
முன்று வினாவுக்கும் விடையாகும்.

க. கைம்மா	—	யானை.
உ. குதிரை	—	பரி.
ஈ. திரை	—	மன்னவன்.

அட்டாபதுமபந்தம்.



அர்த்தகூடம்.

அது பொருளை மறைத்தல்.

வென்பா.

கண்ணீரா நெய்தலோடு கையாறு நான்டைய  
ஊன்றுது காலா றியைந்தானீக—கண்ணூரப்  
பார்த்தனீயோ சொல்லென்னப் பாவாய் மறுவற்று  
கீழ்த்திசைபா ரென்றன்பாங் கி.

(கக)

இதுவுமது.

தென்ற லைசுக்குவரத் தேகமெலின் துள்ளமெலாங்  
கன்றிமயல் கொண்டொருத்தி கண்மூட—சின்றசகி  
காதுத் துளையிரண்டுங் கைத்தலத்தி ஆற்புதைத்தாள்  
யாதுகருத் தோவெணகன் ரெண்.

(கஎ)

### பதுகூடம்.

அது சொல்லை மறைத்தல்.

வையகத்தின் மேவினர்க்கு வாய்க்குமேன் மற்றென்பேங்  
அய்ய + சுகமென்று சொல்லுவேங்—கையுகன்ற  
ஏமங் தருமனத்தி லீச்சைதரு மங்கணன்  
னுமங் தருமென்று காடு.

(கா)

## வினாத்திர வினாவுத்தரக்கவிகள்:

**ஆமந்திரிதகூடம்.**

அது விளியை மறைத்தல்.

தோமேவா தன்றுஞ் சுகமென்று நின்றிவாரை  
டேபாட மரைமேவித் தேவுண்பாம்—சோமோ  
துப்பேவி லோசெய்வாம் சுபேதக மிலலை  
எபப ஸிங்கி யாமபலிடம பார்.

எழுவாய் பபனிலைஷாறபடு.

கட்டளைக் கலிப்பா.

ஏது ரங்கய சோயினன சூரியன்  
தார மேவிய செங்கரவ கொன்னோலா  
ஒட்டி ரங்கநல கோத்திராக் தோபகை  
பீதி சிறுரிரு நாககிளை வைத்துளால  
ஶங்க ணங்கிறுக் கெட்டுள னுயினு  
ஞாரு மேயென மாதவன மேவரு  
ஏது உவரைப்பட யாலாபஸீல சிதுரா  
மடைத் து விர்மிறுந் தாணமையிலா நோனையெ

---

**சொங்கிரேவிகை.**

விருததம்.

சொங்கையே சோன்னுதும் தூத னன்று  
சூறாக ணடுவேயிழும வைவி யனறு  
மன்னுசெந்தர் புணிச்சீட்டுமும வடுக னன்று  
வனமடிருந்து காடுணினுக் துறவி யனறு  
ரன்னுசுக மெனபபடி தும பழுங்கண் மேவும  
பக்கமொரு வாதுவிழு மமைச்ச மனறு  
ங்கிளையண மேயிழுக்தா மரைபு பனறு  
கலைஞர்களே விண்ணதெனக் காட்டு விதே  
அரிகள்—படாகவா. வைவி—பகையுடையவன.  
பழங்கண—துன்பம். கன்விகை—தாமரைப் போகுடு



**பொருட்பிரேவிகை.**

வெண்பா.

அங்களையாற் கண்டதலத் தாவிங் கணமருவி  
யங்களைதன் சிர்க்கட்டுமே வங்கமர்க்கே—யங்களையினா  
தங்கைத்துத லோர்முளைஞுஞ் சுற்றுமஞ்சா தங்கிறைக்கும்  
மங்கதொனி யார்க்குளதோ மந்து. (உட)



